

குறிப்புகள்:

1. வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 10(10D)யின் கீழ் விலக்கு அளிக்கப்படாத பேமெண்டுகள் மீது TDS 2% வீதம் வசூலிக்கப்படும்
2. *பேன் விபரங்கள் கொடுத்திருக்காவிட்டால் TDS 20% ஆக வசூலிக்கப்படும்
3. ^NRI களிடம் வசூலிக்கப்படும் TDS வீதங்கள் 30.9% ஆக பேமெண்டுகள் ரூ.1 கோடி வரையிலும், 33.99% ஆக பேமெண்டுகள் ரூ.1 கோடிக்கு மிகையானவை மீதும் இருக்கும்.

எஸ்பிஐ லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிட்.

தேதி: தே தே மா மா ஆ ஆ ஆ ஆ

கிளை _____

அன்புள்ள ஐயா,

பொருள்: கடன் கணக்கு எண். _____ தனரக்ஷா / சூப்பர் சுரக்ஷா / ரீன் ரக்ஷா (ஒன்றில் குறியிடவும்) திட்டத்தின் கீழ். முன்முடிப்பு / விடுப்பு (சரண்டர்).

மேலேயுள்ள கடன் கணக்கை நான் _____ (கணக்கு மூடப்பட்ட தேதி) அன்று முன்முடிப்பு செய்திருப்பதால் நாளது தேதியில் கணக்கு மூடப்பட்டிருக்கிறது. ஆகையால் பாலிசியை முன்முடிப்பு செய்து / விடுவித்து (சரண்டர்) பாலிசியின் வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுப்புசெய் தொகையை விரைவில் அனுப்பி வைக்கும் படி நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

☐ பேன் கார்டு நகல் PAN* _____

குடியிருப்பு நிலை: ☐ உள்நாட்டுவாசி ☐ என்ஆர்ஐ^ ☐ வசிக்கும் நாடு

நன்றி, வணக்கம்.

உறுப்பினர் பெயர்(கள்): _____

உறுப்பினர்(கள்) கையொப்பம்

தேதி: தே தே மா மா ஆ ஆ ஆ ஆ இடம்: _____

வங்கி பரிந்துரை

கடன் கணக்கு எண். _____ (புதிய எண்.) / _____ (பழைய எண்.) தனரக்ஷா எஸ்பி / தனரக்ஷா எஸ்பிபிடி / சூப்பர் சுரக்ஷா / ரீன் ரக்ஷா திட்டத்தில் காப்பு அளிக்கப்பட்டிருந்தது. _____ அன்று கடன் கணக்கு முன்முடிப்பு செய்யப்பட்டது.

ஒரிஜினல் இன்ஸூரன்ஸ் சான்றிதழ் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது / எங்களுக்குக் கிடைக்கவில்லை (ஒன்றின் மீது குறியிடவும்). இந்த பாலிசியை உறுப்பினர் விடுப்பு செய்துகொள்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

கிளை மேலாளர் பெயர்: _____

கிளை மேலாளர் கையொப்பம்

வங்கி கிளையின் பெயர்: _____

கிளை கோடு: _____

கிளையின் அடையாளக் குறியீடு

தேதி: தே தே மா மா ஆ ஆ ஆ ஆ

நேரடி வரவு கட்டாய படிவம்

பெறுநர்

எஸ்பிஐ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிட்.

கிளை _____

பொருள் : NEFT மூலம் பாலிசி தொகை பெறுதல் சம்பந்தமாக

நான் NEFT மூலம் பாலிசி தொகை பெறுவதற்காக என்னுடைய வங்கிக் கணக்கு விவரங்களை கீழே கொடுத்துள்ளேன்.

பாலிசி எண்	
பாலிசிதாரரின் பெயர்	
வங்கி பெயர்	
வங்கி கிளை முகவரி	
கணக்கு வகை (தயவுசெய்து பொருத்தமான வகை ☒ செய்யவும்)	☐ சேமிப்பு ☐ நடப்பு ☐ #என் ஆர் இ
வங்கி கணக்கு எண்.	
ஐஎஃப்எஸ் கோடு	
கைபேசி எண்	
மின்அஞ்சல் முகவரி	

#NRE கணக்கிற்கு, இந்த பணச்செலுத்தத்தை நேரடியாக வரவு செய்ய வங்கியிடமிருந்து ஒரு மடல் தேவைப்படுகிறது.

நான் இது குறித்து கீழ்க்கண்ட ஆவணங்களை இணைத்துள்ளேன். (தயவுசெய்து பொருத்தமான வகை ☒ செய்யவும்)

- ☐ பெயர் மற்றும் கணக்கு எண் அச்சிடப்பட்ட ஒரிஜினல் காசோலை.
- ☐ காசோலையில் அச்சிடப்பட்ட பெயர் இல்லாதிருப்பின் சமீபத்திய பரிவர்த்தனைகளின் நகலுடன் (6 மாதத்திற்கு மேற்படாது), வங்கி கணக்கு எண், கணக்குதாரரின் பெயர், மற்றும் IFS கோடு சுயசான்று அளிக்கப்பட்ட வங்கி பாஸ்புக் நகல்.

குறிப்பு :

1. NRE கணக்கிற்கு, இந்த ஒப்புவிப்பு தொகையை நேரடியாக வரவு செய்ய வங்கியிடமிருந்து ஒரு மடல் தேவைப்படுகிறது.
2. உங்கள் கணக்கிற்கு ஏதேனும் தொகை தவறுதலாக செய்யப்பட்டிருப்பின் அதை மீட்டுக்கொள்ள அல்லது உங்கள் கணக்கிற்கு வரவு செலுத்தப்பட்ட கூடுதல் தொகையை திரும்ப பெற்றுக்கொள்ள பற்றுரிமையை செயல்படுத்த எஸ்பிஐ லைஃப் உரிமை பெற்றுள்ளது.
3. NEFT மூலம் பணச்செலுத்தம் செயல்படுத்துவதற்கு இயலாத நிலையில் காசோலை மூலம் தொகையை செலுத்த எஸ்பிஐ லைஃப் உரிமை பெற்றுள்ளது.

“நான் இதன்மூலம் இங்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள பாலிசி விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் உண்மையானவை மற்றும் சரியானவை என்று உறுதியளிக்கிறேன், மற்றும் நான் இதன் மூலம் என்னுடைய சொந்த பொறுப்பில், மேற்கண்ட பாலிசியின் தொகையை மேலே கொடுக்கப்பட்டுள்ள என்னுடைய வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்க அங்கீகாரம் அளிக்கிறேன்.”

தேதி : / /

இடம் : _____

பாலிசிதாரரின் கையொப்பம்